



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 05.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 11153/D/2019

திரு P. செந்தில் குமார்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / கண்காணிப்பாளர்,
பேரூராட்சி உதவி இயக்குநர்,
ஈரோடு மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	21.08.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	16.09.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	20.09.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	04.11.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (05.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. P. செந்தில் குமார் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திரு.R.N. சுரேஷ், கண்காணிப்பாளர், பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், ஈரோடு மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் ஈரோடு மாவட்டம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் / தனி அலுவலராக பணிபுரியும் ஒருவரின் முழு விவரம், உள்ளிட்ட விவரங்களை மொத்தம் இரண்டு இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு ஏற்கனவே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்றைய விசாரணையில் பங்கேற்ற மனுதாரர் தனக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், தனது மனுவில் கோரியுள்ள திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் / தனி அலுவலராக பணிபுரியும் ஒருவரின் முழு விவரங்களை தகவலாக பெற்று வழங்குமாறு கோரினார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரருக்கு, அவர் கோரிய அரசாணையின் நகல் மற்றும் உரிய தகவல்களை வழங்க ஈரோடு மாவட்டம், பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 11153/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / கண்காணிப்பாளர்,

பேரூராட்சி உதவி இயக்குநர்,

ஈரோடு மாவட்டம்.

மனுதாரர்:-

திரு P. செந்தில் குமார்,

த/பெ. பழனிசாமி,

எண்.31, தண்ணீர்பந்தல்,

முத்தூர் - 638 105,

திருப்பூர் மாவட்டம்.